



Ref : Secy/NSE/D144

7th September 2023

The Manager,
Listing Department,
National Stock Exchange of India Ltd.,
Exchange Plaza, C-1, Block G,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai - 400 051

Dear Sir,

Sub : Notice to Shareholders in Newspapers – 52nd Annual General Meeting on
27th September 2023.

Ref : Our letter dated 5th September 2023.

In continuation to our letter dated 5th September 2023, we wish to inform that the Company had issued Notice to the Shareholders in the Newspapers regarding 52nd Annual General Meeting of the Company, giving details on E-Voting procedure, Closure of Register of Members / Share Transfer Books / Cut-off date and completion of dispatch of Annual Report by email on 4th September 2023.

A copy each of the Notice published in Business Standard (All India Editions) and Makkal Kural (Tamil Nadu Edition) on 6th and 5th September 2023 respectively are enclosed.

We request you kindly to take on record the above information.

Thanking You,

Yours faithfully,

For Southern Petrochemical
Industries Corporation Ltd.,

M B Ganesh
Secretary

Encl: as above

Southern Petrochemical Industries Corporation Limited

(CIN: L11101TN1969PLC005778)

REGISTERED & CORPORATE OFFICE : "SPIC HOUSE", No. 88, Mount Road, Guindy, Chennai - 600 032 India.

Phone : +91 (44) 2235 0245 | E: spiccorp@spic.co.in | Web : www.spic.in


SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION LIMITED

CIN:L11101TN1969PLC005778
 Registered Office: SPIC HOUSE, 88 Mount Road, Guindy, Chennai 600 032. Phone: 044-22350245.
 E-mail: spiccorp@spic.co.in, shares.dep@spic.co.in website: www.spic.in

NOTICE TO THE SHAREHOLDERS

Notice is hereby given that the 52nd Annual General Meeting (AGM) of the Shareholders of Southern Petrochemical Industries Corporation Limited (the Company) will be held at 2:30 P.M (IST) on Wednesday, the 27th September 2023 through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in accordance with the Ministry of Corporate Affairs (MCA) vide General Circular No.10/2022 dated 28th December 2022 and SEBI vide Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2023/4 dated 5th January, 2023 (collectively referred to as "the Circulars") without the physical presence of the Members at a common venue, to transact the Ordinary and Special businesses as set out in the Notice of AGM.

In compliance with the Circulars, Notice of the AGM along with the Annual Report 2022-23 are being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depositories/Registrars and Share Transfer Agents. Members may also note that the Notice and the Annual Report will be available on the website of the Company <https://www.spic.in/investors/financial-results/>, website of the National Stock Exchange, and the website of CDSL www.evotingindia.com. The hard copy of full Annual Report of the Company shall be sent to the shareholders on request. The Company has despatched the Notice of AGM and Annual Report through E-mail on 4th September 2023.

Pursuant to Section 91 of the Companies Act, 2013 (the Act) and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, (LODR) the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from **Thursday, the 21st September, 2023 to Wednesday, the 27th September 2023 (both days inclusive)**. The date for determining the eligibility of Members to vote by E-voting or at the AGM is Wednesday, the 20th September 2023 (cut-off date).

The Remote E-voting period shall commence on **Sunday, the 24th September, 2023 at 9.00 A.M and will end on Tuesday, the 26th September, 2023 at 5.00 P.M.** The remote E-voting shall be disabled after the said date and time and once the vote on a resolution is cast by a Member, he/she will not be allowed to change it subsequently.

Only those persons, whose names are recorded in the Register of Members or in the Register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, shall be entitled to avail the facility of Remote E-voting or E-voting during the AGM. The Members who have cast their vote by remote E-voting may attend the AGM but shall not be allowed to vote again during the AGM. Any person who has acquired shares of the Company after dispatch of AGM Notice and holds shares on the cut-off date may obtain the User ID and password from the Company /RTA/CDSL in the manner as mentioned in the Notice.

The Company has appointed M/s.B.Chandra & Associates, Practising Company Secretaries, Chennai as the Scrutinizer to scrutinize the remote E-voting process and E-Voting during the AGM in a fair and transparent manner. The results of voting would be declared as required under the Act and LODR will be informed to the National Stock Exchange of India Limited where the shares of the Company are listed and posted on the Company's website and CDSL website.

The Dividend approved at the 52nd AGM will be paid on or before 25th October 2023 to the shareholders holding shares in physical form on 27th September, 2023 and to the shareholders holding shares in electronic form, as at the end of business hours on 20th September, 2023.

For receiving dividend electronically, shareholders may register/update their bank account details with the Depository Participant or with Cameo Corporate Services Ltd. (RTA) by submitting Form ISR-1 as the case may be on or before 22nd September, 2023. Where Bank account details are not available, the Company shall dispatch the dividend warrants to the respective shareholders by post to their registered address. It may be noted that payment of dividend for the year 2022-23 will be subject to TDS. Resident Individuals can furnish Form 15G/15H if tax is not to be deducted. For detailed information please refer to the notice of the Meeting.

Any grievance connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43. The Members may also contact Mr. P.Muralidharan, Joint Manager, Cameo Corporate Services Ltd. Phone No-044 28460718 or by e-mail: investor@cameoindia.com / shares.dep@spic.co.in

(By Order of the Board)

For SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION LTD

Place: Chennai

Date : 5th September, 2023

M B Ganesh
 Secretary

SPIC

ஸ்தர்ன் பெட்ரோகெமிகல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

CIN: L11101TN1969PLC005778

பதிவு அலுவலகம்: ஸ்பிக் ஹவுஸ், 88 மவுண்ட் ரோடு, கிண்டி, சென்னை - 600 032.

Phone: 044-22350245.

E-mail: spiccorp@spic.co.in, shares.dep@spic.co.in, website: www.spic.in

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

கார்ப்பரேட் விவகாரங்கள் துறையில் வெளியிட்டுள்ள பொதுச் சுற்றறிக்கை எண்.10/2022 தேதி 28/12/2022 மற்றும் 05/01/2023 அன்று செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62ன் (கூட்டாக "மேற்சொன்ன சுற்றறிக்கைகள்") படியும் நிறுவனத்தின் 52வது வருடாந்திர பொதுக்கூட்டம் புதன்கிழமை, செப்டம்பர் 27, 2023 அன்று மதியம் 2.30 மணிக்கு (இந்திய நேரப்படி), வீடியோ கான்பரன்சிங் (VC) / பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (OAVM) மூலமாக நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த வருடாந்திர பொதுக்கூட்டம் பொது இடத்தில் கூடாமல் மேற்சொன்ன சுற்றறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைகளின் படி நடத்தப்படும்.

மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/டெபாசிட்டுடிகள்/பங்கு பரிமாற்ற முகவரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே மின்னணு மூலமாக வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2022-23ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை 04 செப்டம்பர், 2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. இவை நிறுவனத்தின் இணைய தளம் <https://www.spic.in/investors/financial-results/>, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் இணைய தளம் www.nseindia.com மற்றும் CDSL இணைய தளம் www.evotingindia.com விலும் கிடைக்கப்பெறும். மேலும் வருடாந்திர அறிக்கையின் அச்சு நகல் பங்குதாரர்களின் வேண்டுகோள்படி பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு மூலம் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது மின்னணு மூலம் வாக்களிக்கும் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தேதி புதன்கிழமை 20 செப்டம்பர், 2023 (நிர்ணய தேதி / Cut-Off Date) ஆகும். மேலும், கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன் படியும் மற்றும் செபி ரெகுலேஷன் 2015, 42 விதியின்படி வியாழக்கிழமை, 21 செப்டம்பர், 2023 முதல் புதன்கிழமை 27 செப்டம்பர், 2023 வரை (மேற்கூறிய இரு தினங்கள் உட்பட) நிறுவனத்தின் உறுப்பினர் பதிவேடும், பங்கு பரிமாற்ற புத்தகங்களும் மூடப்பட்டிருக்கும்.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் நிறுவனம் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன், செபி ரெகுலேஷன் விதி 44ல் கண்டவாறு, உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டம் தொடர்பாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செய்திட நிறுவனம் சென்ட்ரல் டெபாஸிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (CDSL) உடன் மின்னணு முறையில் வாக்களிக்க வசதி செய்து கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. மின்னணு முறையில் வாக்குகளை பதிவு செய்வது குறித்த விவரம் பொதுக்கூட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவின்கான நேரம் சனிக்கிழமை, 23 செப்டம்பர், 2023 காலை 9.00 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர், 2023 மாலை 5.00 மணிக்கு முடிவடையும். தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு முறை, மேற்சொன்ன நேரத்திற்குப்பிறகு செயலிழக்கப்படும். பங்குதாரர்கள் தங்கள் வாக்குகளை அளித்த பிறகு மாற்ற அனுமதி இல்லை.

உறுப்பினர் பதிவேட்டில் நிர்ணயிக்கப்பட்ட தேதி அன்று பதிவு பெற்றுள்ள உறுப்பினர்கள் அல்லது டெபாஸிட்டரிகளால் பயன்பெறும் உரிமையாளர்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் மட்டுமே தொலைநிலை மின்னணு வாக்கு வசதியை பயன்படுத்தி அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு மூலம் வாக்களிக்க முடியும். தொலைநிலை மின்னணு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பா.சந்திரா & அசோசியேட்ஸ் பயிற்சியிலுள்ள நிறுவன செயலர் (Practising Company Secretaries, Chennai) அவர்களை நிறுவனம் மின்னணு வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நேர்மையுடனும் நடைபெறுவதை கண்காணிக்கவும், உறுதி செய்யவும், நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவுகள் நிறுவனங்கள் சட்டம் 2013 மற்றும் செபி (LODR) விதிமுறைகள், 2015ன் அடிப்படையில் வெளியிடப்படும். மேலும் முடிவுகள் நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படுவதோடு (www.spic.in) தேசிய பங்குச்சந்தைக்கும் மற்றும் CDSL இணையதளத்திலும் அறிவிக்கப்படும்.

ஈவுத்தொகை வரும் 52வது பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 27 செப்டம்பர், 2023 அன்று காதித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களுக்கும் மேலும் மின்னணு முறையில் பங்கு வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் 21 செப்டம்பர், 2023 அன்று முடிவில் பங்கு வைத்திருப்பவர்களுக்கும் ஈவுத்தொகைக்கு தேதி நிர்ணயம் செய்யப்பட்டு 25 அக்டோபர், 2023 அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும்.

ஈவுத்தொகையை வங்கி கணக்கில் பெற பங்குதாரர்கள் தங்கள் வங்கி கணக்கு விபரங்களை பதிவு மேம்படுத்தல் டெபாஸிட்டரி பார்டிசிபேன்ட் அல்லது கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் உடன் Form ISF-1 படிவத்தை பதிவேற்றம் செய்து நிரப்பி, 22 செப்டம்பர், 2023க்குள் தேவையான சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். வங்கி எண் இல்லை எனில், ஈவுத்தொகையானது ஆணைப்பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். 2022-23 ஆண்டிற்கான ஈவுத்தொகையிலிருந்து செலுத்தக்கூடிய வருமான வரி பிடித்தம் செய்யாமல் இருக்க Form 15G/15H விபரங்களை தனிநபர்கள் அளிக்க வேண்டும்.

இதன்பொருட்டு, வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உறுப்பினர் திரு.ராகேஷ் தாஸ்வி (022-23059542/43), மூத்த மேலாளர், CDSL, 25வது மாடி, மாரத்தான் பூச்சுரகஸ், N.M.ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை - 400 013 மின்னஞ்சல்: helpdesk.evoting@cdslindia.com உறுப்பினர்கள் பதிவாளர், பங்கு மாற்று முகவரான (RTA) கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், (தொலைபேசி: 044-28460390) என்ற நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலர் - திரு.பி.முரளிதரன், உதவி மேலாளர், மின்னஞ்சல்: agm@cameoindia.com அல்லது நிறுவனத்தை shares.dep@spic.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது கடிதம் / கூரியர் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

இயக்குனர் குழு உத்தரவின்படி
ஸ்தர்ன் பெட்ரோகெமிகல் இண்டஸ்ட்ரீஸ்
கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்காக,
எம்.பி. கணேஷ்
செயலாளர்

இடம்: சென்னை
நாள் : 05 செப்டம்பர் 2023